1972 மார்ச் 22]

வருவாய்த் துறையினருக்கு இது சம்மந்தமாகச் சில குறிப்புகளை இணக்கம் தெரிவிக்கும் வகையில் அனுப்பியிருக்கிறார்கள். அவரிட மிருந்து பதில் எதிர்பார்க்கப்படுகிறது. வந்ததற்குப் பிறகு முறைப் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வில்லிவாக்கம் பேரூராட்சி

* 624 வினா—திரு. க. சுப்பு: மாண்புமிகு கல்வி–உள்ளாட்சித் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை யளிப்பாரா—

(அ) செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பேரூராட்சியை நகராட்சியாக்கக் கோரி வில்லிவாக்கம் பேரூராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியிருக்கிறதா?

(இ) ஆம் எனில், அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை யாது?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: (அ) ஆம்.

(இ) அரசின் பரிசீலனையில் உள்ளது.

Holidays under Shops Accounts Rules

* 626 *Q.*—Dr. H. V. HANDE: Will the Hon. the Minister for Labour be pleased to state—

(*a*) whether the Shops Accounts Rules (i.e.) Chapters II and III of the Tamil Nadu Shops and Establishments Act, 1947, in respect of holiday during Deepavali, Ramzan and Pongal Festival have been suspended; and

(*b*) if so, the details thereof and the reasons therefor?

மாண்புமிகு திரு. என். வி. நடராசன்: (அ) ஆம்.

(இ) வழக்கம்போல, தொழிலாளர் நலத்துறை ஆணையாளர், கீழ்க்கண்ட கால அளவுகட்கு, இம் மாநிலத்திலுள்ள எல்லாக்

கடைகள், நிறுவனங்கள் தொடர்பாகவும், தமிழ்நாடு 1947-ஆம் ஆண்டு கடைகள், நிறுவனங்கள் சட்டத்தின் II, III வது அத்தியாயங்கள் செயல்படுவதை நிறுத்தி வைத்தார் :

பண்டிகை	கால அளவு
தீபாவளி	19—9—1971 முதல் 19—10—1971 முடிய இரு நாட்களும் உட்பட
ரம்ஜான்	6—11—1971 முதல் 20—11—1971 முடிய இரு நாட்களும் உட்பட
கிறிஸ்துமஸ், பொங்கல் ..	11—12—1971 முதல் 15—1—1972 முடிய இரு நாட்களும் உட்பட

பெருந்திரளாகப் பொருள்களை வாங்கவரும் பொதுமக்களின் வசதிக்காகவே, முக்கியமாக இவ்வாறு செய்யப்படுகிறது.

Building for Hostels in Sendamangalam

* 627 *Q.*—THIRU C. CHINNA VELLAIYAN : Will the Hon. the Minister for Harijan Welfare be pleased to state whether there is any proposal under the consideration of the Government to construct separate buildings to Government Boys and Girls Hostels in Sendamangalam, Salem district?

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து : இல்லை.

எஸ். புதுக்கோட்டையிலுள்ள அரிசனங்களுக்குப் பாதை வசதி

* 628 வினா—திரு. பெ. சௌந்தரபாண்டியன் : மாண்புமிகு அரிசன நல அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) திருச்சி வட்டம், எஸ். புதுக்கோட்டை தாழ்த்தப்பட்ட மக்களுக்குரிய சுடுகாட்டிற்குப் பாதை வசதியே இல்லை என்பது உண்மையா?

(இ) ஆம் எனில், பாதை அமைத்துத்தர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன?

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து : (அ) ஆம்.

(இ) பாதை வசதி அளிக்க திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரால் நில ஆர்ஜித நடவடிக்கை எடுக்கப்பட்டு அது முடியும் தருவாயில் உள்ளது. நில ஆர்ஜிதம் முடிவடைந்ததும் பாதை வசதி அளிக்கப்படும்.